

# Rom

## Chapter 11

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Λέγω சொல்கிறேன் <a href="#">G3004</a>	οὖν, அப்படியானால் <a href="#">G3767</a>	μὴ ஒருபோதும் <a href="#">G3361</a>	ἀπόσατο தள்ளிவிட்டாரா <a href="#">G0683</a>	ὁ - <a href="#">G3588</a>	Θεὸς தேவன் <a href="#">G2316</a>	τὸν - <a href="#">G3588</a>	
	λαὸν ஜனத்தை <a href="#">G2992</a>	αὐτοῦ? அவருடைய <a href="#">G0846</a>	μὴ ஒருபோதும் <a href="#">G3361</a>	γένοιτο! ஆகாதே <a href="#">G1096</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ἐγὼ நான் <a href="#">G1473</a>	Ἰσραηλῆταις இஸ்ரவேலன் <a href="#">G2475</a>
	εἰμί, ஆகிறேன் <a href="#">G1510</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	σαέροματος வித்தின் <a href="#">G4690</a>	Ἀβραάμ, ஆபிரகாமின் <a href="#">G0011</a>	φιλῆς கோத்திரத்தின் <a href="#">G5443</a>	Βενιαμίν. பென்யாமீனின் <a href="#">G0958</a>		

இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.

2	οὐκ அல்ல <a href="#">G3756</a>	ἀπόσατο தள்ளிவிட்டார் <a href="#">G0683</a>	ὁ - <a href="#">G3588</a>	Θεὸς, தேவன் <a href="#">G2316</a>	τὸν - <a href="#">G3588</a>	λαὸν ஜனத்தை <a href="#">G2992</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>	ὄν யாரை <a href="#">G3739</a>
	προέγγυ. முன்னறிந்தாரோ <a href="#">G4267</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	οὐκ அல்ல <a href="#">G3756</a>	οἶδατε அறிகிறீர்களா <a href="#">G1492</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	Ἡλιῶ எலியாவில் <a href="#">G2243</a>	τί என்ன <a href="#">G5101</a>	λέγει சொல்கிறது <a href="#">G3004</a>
	ἢ - <a href="#">G3588</a>	γραφή? வேதம் <a href="#">G1124</a>	ὡς எப்படி <a href="#">G5613</a>	ἐντυγχάνει பரிந்துபேசுகிறான் <a href="#">G1793</a>	τῷ - <a href="#">G3588</a>	Θεῷ தேவனிடத்தில் <a href="#">G2316</a>	κατὰ -க்கு-எதிராக <a href="#">G2596</a>	τοῦ - <a href="#">G3588</a>
	Ἰσραήλ, இஸ்ரவேலின் <a href="#">G2474</a>							

தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து:

3	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>	τοὺς - <a href="#">G3588</a>	προφήτας தீர்க்கதரிசிகளை <a href="#">G4396</a>	σοι உம்முடைய <a href="#">G4771</a>	ἀπέκτειναν; கொன்றார்கள் <a href="#">G0615</a>	τὰ - <a href="#">G3588</a>	θυσιαστήρια பலிபீடங்களை <a href="#">G2379</a>
	σοι உம்முடைய <a href="#">G4771</a>	κατέσκαψαν; இடித்தார்கள் <a href="#">G2679</a>	καὶ நானும் <a href="#">G2504</a>	ἔπεισε மீதியாக்கப்பட்டேன் <a href="#">G5275</a>	μόνος, தனியாக <a href="#">G3441</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ζητοῦσιν தேடுகிறார்கள் <a href="#">G2212</a>
	τῆν - <a href="#">G3588</a>	ψυχὴν உயிரை <a href="#">G5590</a>	μου. என்னுடைய <a href="#">G1473</a>				

கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது,

4	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	τί என்ன <a href="#">G5101</a>	λέγει சொல்கிறது <a href="#">G3004</a>	αὐτῷ அவருக்கு <a href="#">G0846</a>	ὁ - <a href="#">G3588</a>	χρηματισμός? தெய்வீகமான-பதில் <a href="#">G5538</a>	Κατέλιπον வைத்தேன் <a href="#">G2641</a>		
	ἐμαυτῷ எனக்காக <a href="#">G1683</a>	ἐπακισχυρίους ஏழாயிரம் <a href="#">G2035</a>	ἄνδρας, மனிதரை <a href="#">G0435</a>	οἵτινες யாரெனில் <a href="#">G3748</a>	ὁὐκ அல்ல <a href="#">G3756</a>	ἔκαψαν மடக்கினார் <a href="#">G2578</a>	γόνυ முழங்காலை <a href="#">G1119</a>	τῆ - <a href="#">G3588</a>	

Bάλ.

பாகாலுக்கு  
[G0896](#)

அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.

5	οὕτως அப்படியே <a href="#">G3779</a>	οὖν அப்படியானால் <a href="#">G3767</a>	καί, மற்றும் <a href="#">G2532</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ - <a href="#">G3588</a>	νῦν இப்போதைய <a href="#">G3568</a>	καίρω, காலத்தில் <a href="#">G2540</a>		
	λεῖμμα மீதியானவர்கள் <a href="#">G3005</a>	κατ' -படி <a href="#">G2596</a>	ἐκλογῆν தெரிந்துகொள்ளுதலின் <a href="#">G1589</a>	χάριτος கிருபையின் <a href="#">G5485</a>	γέγονεν. ஆயிற்று <a href="#">G1096</a>				

அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது.

6	εἰ ஆனால் <a href="#">G1487</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	χάριτι, கிருபையினால் <a href="#">G5485</a>	ὁπκέτι இனிமேல்-அல்ல <a href="#">G3765</a>	ἐξ -இலிருந்து <a href="#">G1537</a>	ἔργων; கிரியைகளின் <a href="#">G2041</a>			
	ἐπεὶ இல்லையெனில் <a href="#">G1893</a>	ἢ - <a href="#">G3588</a>	χάρις கிருபை <a href="#">G5485</a>	ὁπκέτι இனிமேல்-அல்ல <a href="#">G3765</a>	γίνεται ஆகிறது <a href="#">G1096</a>	χάρις; கிருபை <a href="#">G5485</a>	<Εἰ <ஆனால் <a href="#">G1487</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	
	ἐξ -இலிருந்து <a href="#">G1537</a>	ἔργων, கிரியைகளின் <a href="#">G2041</a>	ὁπκέτι இனிமேல்-அல்ல <a href="#">G3765</a>	ἐστὶν இருக்கிறது <a href="#">G1510</a>	χάρις; கிருபை <a href="#">G5485</a>	ἐπεὶ இல்லையெனில் <a href="#">G1893</a>	τὸ - <a href="#">G3588</a>		
	ἔργων கிரியை <a href="#">G2041</a>	ὁπκέτι இனிமேல்-அல்ல <a href="#">G3765</a>	ἐστὶν இருக்கிறது <a href="#">G1510</a>	ἔργων> கிரியை> <a href="#">G2041</a>					

அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே.

7	τί என்ன <a href="#">G5101</a>	οὖν? அப்படியானால் <a href="#">G3767</a>	ὁ எதை <a href="#">G3739</a>	ἐπιζητεῖ தேடுகிறது <a href="#">G1934</a>	Ἰσραήλ, இஸ்ரவேல் <a href="#">G2474</a>	τοῦτο அதை <a href="#">G3778</a>	ὁὐκ அல்ல <a href="#">G3756</a>	ἐατέυχεν; அடைந்தது <a href="#">G2013</a>	ἢ - <a href="#">G3588</a>
	δὲ ஆனால் <a href="#">G1161</a>	ἐκλογῆ தெரிந்துகொள்ளுதல் <a href="#">G1589</a>	ἐατέυχεν; அடைந்தது <a href="#">G2013</a>	οἱ - <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	λοιποὶ மீதியானவர்கள் <a href="#">G3062</a>			

ἐπαρῶθησαν,  
கடினப்படுத்தப்பட்டனர்  
[G4456](#)

அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள்.

8	καθὼς எழுதியிருக்கிறபடி <a href="#">G2531</a>	γράφεται, எழுதப்பட்டிருக்கிறது <a href="#">G1125</a>	ἔδωκεν கொடுத்தார் <a href="#">G1325</a>	αὐτοῖς அவர்களுக்கு <a href="#">G0846</a>	ὁ - <a href="#">G3588</a>	Θεὸς தேவன் <a href="#">G2316</a>			
	πνεῦμα ஆவி <a href="#">G4151</a>	κατανύξεως, உறக்கத்தின் <a href="#">G2659</a>	ὀφθαλμοῦς கண்களை <a href="#">G3788</a>	τοῦ - <a href="#">G3588</a>	μὴ அல்ல <a href="#">G3361</a>	βλέπειν, காண <a href="#">G0991</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ῥῆματα காதுகளை <a href="#">G3775</a>	τοῦ - <a href="#">G3588</a>
	μὴ அல்ல <a href="#">G3361</a>	ἄκοιεν, கேட்க <a href="#">G0191</a>	ἔως வரையில் <a href="#">G2193</a>	τῆς - <a href="#">G3588</a>	σήμερον இன்றைய <a href="#">G4594</a>	ἡμέρας. நாளின் <a href="#">G2250</a>			

தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.

9	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Δαυὶδ தாவீது <a href="#">G1138</a>	λέγει, சொல்கிறார் <a href="#">G3004</a>	Γενηθῆτω ஆகட்டும் <a href="#">G1096</a>	ἡ - <a href="#">G3588</a>	τράπεζα மேஜை <a href="#">G5132</a>	αὐτῶν, அவர்களின் <a href="#">G0846</a>	εἰς -க்காக <a href="#">G1519</a>	
	παυρίδα, கண்ணியாக <a href="#">G3803</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἰς -க்காக <a href="#">G1519</a>	θῆραν, வேட்டையாக <a href="#">G2339</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἰς -க்காக <a href="#">G1519</a>	σκάνδαλον, இடறலாக <a href="#">G4625</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἰς -க்காக <a href="#">G1519</a>
	ἀνταπόδομα பதிலாக <a href="#">G0468</a>	αὐτοῖς; அவர்களுக்கு <a href="#">G0846</a>							

அன்றியும், "அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்;

10	σκοτεινῶσαν இருளடையட்டும் <a href="#">G4654</a>	οἱ - <a href="#">G3588</a>	ὀφθαλμοῖς கண்கள் <a href="#">G3788</a>	αὐτῶν, அவர்களின் <a href="#">G0846</a>	τοῦ - <a href="#">G3588</a>	μὴ அல்ல <a href="#">G3361</a>	βλέπειν, காண <a href="#">G0991</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὸν - <a href="#">G3588</a>
	νότον முதுகை <a href="#">G3577</a>	αὐτῶν, அவர்களின் <a href="#">G0846</a>	διὰ -மூலமாக <a href="#">G1223</a>	παντός எப்போதும் <a href="#">G3956</a>	συνκαμψον. குனியாக்கு <a href="#">G4781</a>				

பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்" என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.

11	λέγω சொல்கிறேன் <a href="#">G3004</a>	οἶν, அப்படியானால் <a href="#">G3767</a>	μὴ ஒருபோதும் <a href="#">G3361</a>	ἔταρασαν இடறினார்களா <a href="#">G4417</a>	ἵνα -பொருட்டு <a href="#">G2443</a>	πέσωσιν? விழும்படி <a href="#">G4098</a>			
	μὴ ஒருபோதும் <a href="#">G3361</a>	γένοιτο! ஆகாதே <a href="#">G1096</a>	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	τῷ - <a href="#">G3588</a>	αὐτῶν அவர்களின் <a href="#">G0846</a>	παραπτόματα, மீறுதலினால் <a href="#">G3900</a>	ἢ - <a href="#">G3588</a>	σωτηρίαν இரட்சிப்பு <a href="#">G4991</a>	τοῖς - <a href="#">G3588</a>
	ἔθνεσιν, புறஜாதிகளுக்கு <a href="#">G1484</a>	εἰς -க்காக <a href="#">G1519</a>	τὸ - <a href="#">G3588</a>	παραζηλώσει பொறாமையூட்டும்படி <a href="#">G3863</a>	αὐτοῦς. அவர்களை <a href="#">G0846</a>				

இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது.

12 εἰ δὲ, τὸ παράπωμα ἀπὸν, παλῶτος κόσμου, καὶ τὸ  
ஆனால் ஆனால் - மீறுதல் அவர்களின் செல்வம் உலகத்தின் மற்றும் -  
[G1487](#) [G1161](#) [G3588](#) [G3900](#) [G0846](#) [G4149](#) [G2889](#) [G2532](#) [G3588](#)

ἤτινα ἀπὸν, παλῶτος ἔθνω, παρῶ μᾶλλον τὸ πλῆρωμα  
தோல்வி அவர்களின் செல்வம் புறஜாதிகளின் எவ்வளவு அதிகமாக - நிறைவு  
[G2275](#) [G0846](#) [G4149](#) [G1484](#) [G4214](#) [G3123](#) [G3588](#) [G4138](#)

ἀπὸν?  
அவர்களின்  
[G0846](#)

அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும்.

13 Ὑμῖν δὲ λέγω, τοῖς ἔθνεσιν, ἐφ' ὅσον  
உங்களுக்கு ஆனால் சொல்கிறேன் - புறஜாதிகளுக்கு -மேல் எவ்வளவு  
[G4771](#) [G1161](#) [G3004](#) [G3588](#) [G1484](#) [G1909](#) [G3745](#)

μὲν οὖν εἶμι ἐγὼ ἔθνω ἀπόστολος, τῆν  
உண்மையில் அப்படியானால் இருக்கிறேன் நான் புறஜாதிகளின் அபோஸ்தலன் -  
[G3303](#) [G3767](#) [G1510](#) [G1473](#) [G1484](#) [G0652](#) [G3588](#)

διακονίαν μὲν δόξῃ,  
ஊழியத்தை என்னுடைய மகிமைப்படுத்துகிறேன்  
[G1248](#) [G1473](#) [G1392](#)

யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,

14 εἰ παρῶ παραζηλώσω μὲν τῆν σάρκα, καὶ  
ஒருவேளை எப்படியாவது பொறாமைபூட்டுவேன் என்னுடைய - மாம்சத்தை மற்றும்  
[G1487](#) [G4459](#) [G3863](#) [G1473](#) [G3588](#) [G4561](#) [G2532](#)

σῶσω τινὲς ἐξ ἀπὸν.  
இரட்சிப்பேன் சிலரை -இலிருந்து அவர்களின்  
[G4982](#) [G5100](#) [G1537](#) [G0846](#)

என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.

15 εἰ γὰρ ἡ ἀποβολὴ ἀπὸν καταλλαγῆ κόσμου,  
ஆனால் ஏனெனில் - தள்ளுதல் அவர்களின் சமாதானப்படுத்தல் உலகத்தின்  
[G1487](#) [G1063](#) [G3588](#) [G0580](#) [G0846](#) [G2643](#) [G2889](#)

τίς ἡ παρόληψις, εἰ μὴ ζῶ ἔκ  
என்ன - ஏற்றுக்கொள்ளுதல் இல்லையெனில் அல்ல ஜீவன் -இலிருந்து  
[G5101](#) [G3588](#) [G4356](#) [G1487](#) [G3361](#) [G2222](#) [G1537](#)

νεκρῶν?  
மரித்தோரிலிருந்து  
[G3498](#)

அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ?

- 16 εἰ δὲ ἡ ἀπαρχὴ ἄγία, καὶ τὸ φύραμα;  
 ஆனால் ஆனால் - முதற்பலன் பரிசுத்தமானது மற்றும் - பிசைந்ததும்  
[G1487](#) [G1161](#) [G3588](#) [G0536](#) [G0040](#) [G2532](#) [G3588](#) [G5445](#)
- καὶ εἰ ἡ ῥίζα ἄγία, καὶ οἱ κλάδοι.  
 மற்றும் ஆனால் - வேர் பரிசுத்தமானது மற்றும் - கிளைகளும்  
[G2532](#) [G1487](#) [G3588](#) [G4491](#) [G0040](#) [G2532](#) [G3588](#) [G2798](#)

மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும்.

- 17 Εἰ δὲ τινες τῶν κλάδων ἐξεκλάσθησαν, σὺ δὲ, ὁ  
 ஆனால் ஆனால் சில - கிளைகளின் ஒடிக்கப்பட்டிருந்தால் நீ ஆனால்  
[G1487](#) [G1161](#) [G5100](#) [G3588](#) [G2798](#) [G1575](#) [G4771](#) [G1161](#)
- ἀγριέλιος ὢν, ἐνεκεντρίσθη ἐν αὐτοῖς, καὶ συνκοιωνὸς τῆς  
 காட்டு-ஒலிவமரம் ஆகிய ஒட்டப்பட்டாய் -இல் அவற்றில் மற்றும் உடன்-பங்காளி -  
[G0065](#) [G1510](#) [G1461](#) [G1722](#) [G0846](#) [G2532](#) [G4791](#) [G3588](#)
- ῥίζης τῆς πατρῆος τῆς ἐλαίας ἐγένου, ὁ  
 வேரின் - கொழுமையின் - ஒலிவமரத்தின் ஆனாய்  
[G4491](#) [G3588](#) [G4096](#) [G3588](#) [G1636](#) [G1096](#)

சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால்,

- 18 μὴ κατακαυθῆτε τῶν κλάδων. εἰ δὲ  
 ஒருபோதும் பெருமையடிக்காதே - கிளைகளுக்கு-எதிராக ஆனால் ஆனால்  
[G3361](#) [G2620](#) [G3588](#) [G2798](#) [G1487](#) [G1161](#)
- κατακαυθῆσαί, οὐ σὺ τῆν ῥίζαν βλαστᾶτε, ἀλλὰ ἡ ῥίζα  
 பெருமையடித்தால் அல்ல நீ - வேரை தாங்குகிறாய் ஆனால் - வேர்  
[G2620](#) [G3756](#) [G4771](#) [G3588](#) [G4491](#) [G0941](#) [G0235](#) [G3588](#) [G4491](#)
- σὲ.  
 உன்னை  
[G4771](#)

நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே; பெருமைப்பட்டால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள்.

- 19 ἐπεὶ οὖν, ἔξεκλάσθησαν κλάδοι, ἵνα ἐγὼ ἐγκεντρίσω.  
 சொல்வாய் அப்படியானால் ஒடிக்கப்பட்டன கிளைகள் -பொருட்டு நான் ஒட்டப்படும்படி  
[G2046](#) [G3767](#) [G1575](#) [G2798](#) [G2443](#) [G1473](#) [G1461](#)

நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே.

- 20 καλῶς; τῆ ἀποστασίας ἐξεκλάσθησαν, σὺ δὲ τῆ  
 நல்லது - அவிசுவாசத்தினால் ஒடிக்கப்பட்டன நீ ஆனால் -  
[G2573](#) [G3588](#) [G0570](#) [G1575](#) [G4771](#) [G1161](#) [G3588](#)
- ἀποστασίας, ἔσται. μὴ ψηφίᾳ φρόνει, ἀλλὰ  
 விசுவாசத்தினால் நிலைநிற்கிறாய் ஒருபோதும் உயர்வானவை சிந்திக்காதே ஆனால்  
[G4102](#) [G2476](#) [G3361](#) [G5308](#) [G5426](#) [G0235](#)
- φροῦ.  
 பயப்படு  
[G5399](#)

நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு.

21 εἰ γὰρ ὁ Θεὸς τῶν κατὰ φύσιν κλάρδων, οὐκ  
 ஆனால் ஏனெனில் - தேவன் - -படி இயல்பின் கிளைகளை அல்ல  
[G1487](#) [G1063](#) [G3588](#) [G2316](#) [G3588](#) [G2596](#) [G5449](#) [G2798](#) [G3756](#)

ἐφείσατο, [μὴ παύσ] οὐδὲ σοὶ φείσετα.  
 தப்பவைத்தார் [ஒருபோதும் எப்படியாவது] அல்ல உன்னையும் தப்பமாட்டார்  
[G5339](#) [G3361](#) [G4459](#) [G3761](#) [G4771](#) [G5339](#)

சபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு.

22 Ἰδε οὖν χρηστέοντα καὶ ἀποτομίαν Θεοῦ: ἔτι  
 பார் அப்படியானால் தயவை மற்றும் கடினத்தை தேவனுடைய -மேல்  
[G3708](#) [G3767](#) [G5544](#) [G2532](#) [G0663](#) [G2316](#) [G1909](#)

μὲν τούτοις παρόντας, ἀποτομίαι; ἔτι δὲ σὲ, χρηστέοντα  
 உண்மையில் - விழுந்தவர்கள்மேல் கடினம் -மேல் ஆனால் உன்மேல் தயவு  
[G3303](#) [G3588](#) [G4098](#) [G0663](#) [G1909](#) [G1161](#) [G4771](#) [G5544](#)

Θεοῦ, ἐὰν ἐπιμένῃς τῇ χρηστέοντι, ἔτι καὶ σὺ  
 தேவனுடைய ஆனால் நிலைத்தால் - தயவில் இல்லையெனில் மற்றும் நீயும்  
[G2316](#) [G1437](#) [G1961](#) [G3588](#) [G5544](#) [G1893](#) [G2532](#) [G4771](#)

ἐκκοπήσῃ.  
 வெட்டப்படுவாய்  
[G1581](#)

எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய்.

23 κἀκεῖνοι δὲ ἐὰν μὴ ἐπιμένωσιν τῇ ἀπειθείᾳ,  
 அவர்களும் ஆனால் ஆனால் அல்ல நிலைத்தால் - அவிசுவாசத்தில்  
[G2548](#) [G1161](#) [G1437](#) [G3361](#) [G1961](#) [G3588](#) [G0570](#)

ἐνκεντρίσθησονται; δυνάτος γὰρ ἐστὶν ὁ Θεὸς πάλιν  
 ஒட்டப்படுவார்கள் வல்லமையுள்ளவர் ஏனெனில் இருக்கிறார் - தேவன் மறுபடியும்  
[G1461](#) [G1415](#) [G1063](#) [G1510](#) [G3588](#) [G2316](#) [G3825](#)

ἐνκεντρίσσει αὐτούς.  
 ஒட்ட அவர்களை  
[G1461](#) [G0846](#)

அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே.

24 εἰ γὰρ σὺ, ἔκ τῃς κατὰ φύσιν ἐξέκοπης  
 ஆனால் ஏனெனில் நீ -இலிருந்து - -படி இயல்பின் வெட்டப்பட்டாய்  
[G1487](#) [G1063](#) [G4771](#) [G1537](#) [G3588](#) [G2596](#) [G5449](#) [G1581](#)

ἀγρελαίου, καὶ, παρὰ φύσιν, ἐνκεντρίσθης εἰς  
 காட்டு-ஒலிவமரத்தின் மற்றும் -க்கு-எதிராக இயல்பின் ஒட்டப்பட்டாய் -இல்  
[G0065](#) [G2532](#) [G3844](#) [G5449](#) [G1461](#) [G1519](#)

καλλιέλιον, πούσω μᾶλλον οὕτοι, οἱ κατὰ φύσιν,  
 நல்ல-ஒலிவமரத்தில் எவ்வளவு அதிகமாக இவர்கள் - -படி இயல்பின்  
[G2565](#) [G4214](#) [G3123](#) [G3778](#) [G3588](#) [G2596](#) [G5449](#)

ἐνκεντρίσθησονται τῇ ἰδίᾳ ἐλαίῳ;  
 ஒட்டப்படுவார்கள் - தம்முடைய ஒலிவமரத்தில்  
[G1461](#) [G3588](#) [G2398](#) [G1636](#)

சுபாவத்தின்படி காட்டு ஒலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு எதிராக நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?

- 25 Οὐ γὰρ θέλω ὑμᾶς ἀγνοεῖν, ἀδέλφοί, τὸ  
அல்ல ஏனெனில் விரும்புகிறேன் உங்கள் அறியாமல்-இருக்க சகோதரரே -  
[G3756](#) [G1063](#) [G2309](#) [G4771](#) [G0050](#) [G0080](#) [G3588](#)
- μυστήριον τοῦτο, ἵνα μὴ ᾔτε εἰς ἔαυτοῖς  
இரகசியத்தை இந்த -பொருட்டு அல்ல இருக்க -இல் உங்களுக்குள்ளே  
[G3466](#) [G3778](#) [G2443](#) [G3361](#) [G1510](#) [G1722](#) [G1438](#)
- φρόνιμοι: οἷτι πάρωσος ἀπὸ μέρους τῷ  
ஞானமுள்ளவர்களாக என்று கடினப்படுத்துதல் -இலிருந்து பகுதியாக -  
[G5429](#) [G3754](#) [G4457](#) [G0575](#) [G3313](#) [G3588](#)
- Ἰσραὴλ γέγονεν, ἄχρη οἷ τὸ πλῆρωμα τῶν ἔθνων  
இஸ்ரவேலுக்கு ஆயிற்று வரையில் எதுவரையில் - நிறைவு - புறஜாதிகளின்  
[G2474](#) [G1096](#) [G0891](#) [G3739](#) [G3588](#) [G4138](#) [G3588](#) [G1484](#)
- εἰσέλθῃ;  
பிரவேசிக்கும்  
[G1525](#)

மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்.

- 26 καὶ οὕτως παῖς Ἰσραὴλ σωθήσεται, καθὼς  
மற்றும் அப்படியாக முழு இஸ்ரவேல் இரட்சிக்கப்படும் எழுதியிருக்கிறபடி  
[G2532](#) [G3779](#) [G3956](#) [G2474](#) [G4982](#) [G2531](#)
- γέγραπται, ἡξεί ἐκ Σιών ὁ Ἰσραὴλ  
எழுதப்பட்டிருக்கிறது வருவார் -இலிருந்து சீயோனிலிருந்து - விடுவிக்கிறவர்  
[G1125](#) [G2240](#) [G1537](#) [G4622](#) [G3588](#) [G4506](#)
- ἀποστρέψει ὀσείβειας ἀπὸ Ἰακώβ.  
திருப்புவார் அக்கிரமத்தை -இலிருந்து யாக்கோபின்  
[G0654](#) [G0763](#) [G0575](#) [G2384](#)

இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். "மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;

- 27 καὶ αὕτη αὐτοῖς, ἡ παρ' ἐμοῦ διαθήκη,  
மற்றும் இதுவே அவர்களுக்கு - -இலிருந்து என்னிடமிருந்து உடன்படிக்கை  
[G2532](#) [G3778](#) [G0846](#) [G3588](#) [G3844](#) [G1473](#) [G1242](#)
- ὅταν ἀφ' ἑλπίμα τὰς ἀμαρτίας αὐτῶν.  
எப்போது நீக்குவேனோ - பாவங்களை அவர்களின்  
[G3752](#) [G0851](#) [G3588](#) [G0266](#) [G0846](#)

நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை" என்றும் எழுதியிருக்கிறது.

28 κατὰ μὲν τὸ εὐαγγέλιον, ἐχθροὶ δὲ ἄμαρ; κατὰ  
 -படி உண்மையில் - நற்செய்தியின் பகைவர்கள் -நிமித்தமாக உங்களை -படி  
[G2596](#) [G3303](#) [G3588](#) [G2098](#) [G2190](#) [G1223](#) [G4771](#) [G2596](#)

δὲ τῆν ἐκλογὴν, ἀναπητοὶ δὲ τὸς  
 ஆனால் - தெரிந்துகொள்ளாதவரின் நேசிக்கப்பட்டவர்கள் -நிமித்தமாக -  
[G1161](#) [G3588](#) [G1589](#) [G0027](#) [G1223](#) [G3588](#)

πατέρας.  
 பிதாக்களின்  
[G3962](#)

| நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்;  
 தெரிந்துகொள்ளாதவர்களுக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக  
 இருக்கிறார்கள்.

29 ἀμεταμέλητα γὰρ τὰ χαρίσματα καὶ ἡ κλήσις τοῦ  
 மாற்றமுடியாதவை ஏனெனில் - வரங்கள் மற்றும் - அழைப்பு -  
[G0278](#) [G1063](#) [G3588](#) [G5486](#) [G2532](#) [G3588](#) [G2821](#) [G3588](#)

Θεοῦ.  
 தேவனுடைய  
[G2316](#)

| தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

30 ὡσαυτὸν γὰρ ἄμαρ; παρὰ ἡμετέρας  
 எப்படியெனில் ஏனெனில் நீங்கள் ஒருகாலத்தில் கீழ்ப்படியாதவர்களாயிருந்தீர்கள் -  
[G5618](#) [G1063](#) [G4771](#) [G4218](#) [G0544](#) [G3588](#)

Θεοῦ, ὡσαυτὸν δὲ ἡμετέρας, τῆν τὸν  
 தேவனுக்கு இப்போது ஆனால் இரக்கம்பெற்றீர்கள் - இவர்களின்  
[G2316](#) [G3568](#) [G1161](#) [G1653](#) [G3588](#) [G3778](#)

ἀμετέρας;  
 கீழ்ப்படியாமையினால்  
[G0543](#)

| எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய  
 கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல,

31 ὡσαυτὸν καὶ ὡσαυτὸν ὡσαυτὸν ἡμετέρας,  
 அப்படியே மற்றும் இவர்கள் இப்போது கீழ்ப்படியாதவர்களாயிருந்தனர் -  
[G3779](#) [G2532](#) [G3778](#) [G3568](#) [G0544](#) [G3588](#)

ἡμετέρας, ἡμετέρας, ἡμετέρας καὶ ὡσαυτὸν ὡσαυτὸν,  
 உங்களுடைய இரக்கத்தினால் -பொருட்டு மற்றும் அவர்களும் இப்போது  
[G5212](#) [G1656](#) [G2443](#) [G2532](#) [G0846](#) [G3568](#)

ἡμετέρας.  
 இரக்கம்பெறுவார்கள்  
[G1653](#)

| அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே  
 இரக்கம்பெறுவார்கள்.

32 σὺν κλεισεν ὑὰρ, ὁ Θεὸς τοὺς πάντας εἰς ἁεῖθειαν,  
அடைத்தார் ஏனெனில் - தேவன் - எல்லாரையும் -க்கு கீழ்ப்படியாமையில்  
[G4788](#) [G1063](#) [G3588](#) [G2316](#) [G3588](#) [G3956](#) [G1519](#) [G0543](#)

ἵνα τοὺς πάντας ἐλεήσῃ.  
-பொருட்டு - எல்லாருக்கும் இரக்கம்காட்டும்படி  
[G2443](#) [G3588](#) [G3956](#) [G1653](#)

எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

33 ᾧ, βῆθος πλοῦτου, καὶ σοφίας, καὶ γυνώσεως Θεοῦ!  
ஓ ஆழம் செல்வத்தின் மற்றும் ஞானத்தின் மற்றும் அறிவின் தேவனுடைய  
[G5599](#) [G0899](#) [G4149](#) [G2532](#) [G4678](#) [G2532](#) [G1108](#) [G2316](#)

ὧς ἐξερῶντα τὰ κρίματα αὐτοῦ, καὶ ἀνεξιχνίαστοι  
எவ்வளவு ஆராய்ந்தறியாதவை - தீர்ப்புகள் அவருடைய மற்றும் அறியமுடியாதவை  
[G5613](#) [G0419](#) [G3588](#) [G2917](#) [G0846](#) [G2532](#) [G0421](#)

αἱ ὀδοὶ αὐτοῦ!  
- வழிகள் அவருடைய  
[G3588](#) [G3598](#) [G0846](#)

ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்!

34 Τίς ὑὰρ ἔγνω νοῦν Κυρίου, ἢ τίς σὺμβουλος  
யார் ஏனெனில் அறிந்தார் மனதை ஆண்டவரின் அல்லது யார் ஆலோசகர்  
[G5101](#) [G1063](#) [G1097](#) [G3563](#) [G2962](#) [G2228](#) [G5101](#) [G4825](#)

αὐτοῦ ἐγένετο?  
அவருடைய ஆனார்  
[G0846](#) [G1096](#)

“கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?”

35 ἢ τίς προέδωκεν αὐτῷ, καὶ ἀνταποδοθήσεται  
அல்லது யார் முன்னதாகக்கொடுத்தார் அவருக்கு மற்றும் திரும்பக்கொடுக்கப்படும்  
[G2228](#) [G5101](#) [G4272](#) [G0846](#) [G2532](#) [G0467](#)

αὐτῷ?  
அவருக்கு  
[G0846](#)

தனக்குத் திரும்பக்கொடுக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”

36 ὅτι ἐξ αὐτοῦ, καὶ δι' αὐτοῦ, καὶ εἰς αὐτὸν,  
ஏனெனில் -இலிருந்து அவரின் மற்றும் -மூலமாக அவரின் மற்றும் -க்கு அவருக்கு  
[G3754](#) [G1537](#) [G0846](#) [G2532](#) [G1223](#) [G0846](#) [G2532](#) [G1519](#) [G0846](#)

τὰ πάντα. αὐτῷ ἢ δι' ἑα εἰς τοὺς αἰῶνας! ἄμην.  
- எல்லாம் அவருக்கு - மகிமை -க்கு - என்றென்றும் ஆமென்  
[G3588](#) [G3956](#) [G0846](#) [G3588](#) [G1391](#) [G1519](#) [G3588](#) [G0165](#) [G0281](#)

எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.